

ॐ
एकश्लोकी
ஏகச்₁லோகீ

किं ज्योतिस्तव भानुमानहनि मे रात्रौ प्रदीपादिकं
स्यादेवं रविदीपदर्शनविधौ किं ज्योतिराख्याहि मे ।
चक्षुस्तस्य निमीलनादिसमये किं धीर्धियो दर्शने
किं तत्राहमतो भवान् परमकं ज्योतिस्तदस्मि प्रभो ॥

கிம் ஜ்யோதிஸ்தவ பா₄னுமானஹனி மே ராத்ரௌ ப்ரதீ₃பாதி₃கம்
ஸ்யாதே₃வம் ரவிதீ₃பத₃ர்ச₁னவிதௌ₄ கிம் ஜ்யோதிராக்₂யாஹி மே ।
சக்ஷுஸ்தஸ்ய நிமீலனாதி₃ ஸமயே கிம் தீ₄ர்தி₄ யோ த₃ர்ச₁னே
கிம் தத்ராஹமதோ ப₄வான் பரமகம் ஜ்யோதிஸ்தத₃ஸ்மி ப்ரபோ₄ ॥

கேள்வி : உனக்கு ஒளி எது?

பதில் : பகலில் எனக்கு ஸூரியன்.

கேள்வி : இரவில்?

பதில் : தீபம் முதலியவை.

கேள்வி : இவ்விதம் இருக்கட்டும். ஸூரியனையும் தீபத்தையும் பார்க்கும்
விஷயத்தில் ஒளி எது என்று என்னிடம் கூறு?

பதில் : கண்.

கேள்வி : கண்ணை மூடுதல் போன்ற நேரத்தில் எது ஒளி?

பதில் : புத்தி.

கேள்வி : புத்தியை அறியும் விஷயத்தில் எது ஒளி?

பதில் : அந்த விஷயத்தில் நான்.
ஆகவே நீமேலான ஞான ஸ்வரூபம்.
குருநாதரே! அதுவாக இருக்கிறேன்.